



நிறுவனத்தின் பெயர் : மாவட்டச் செயலகம், மன்னார்.

பாராளுமன்றத்தின் அரசு கணக்குக் குழுவினால்  
முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பான நிலையியற்

கட்டளை இலக்க 119(4) இன் கீழ் கௌரவ  
அமைச்சரின் அவதானிப்புகளும் மற்றும் அது  
தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளும்

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்.

2020

மாவட்டச் செயலகம் – மன்னார்

இலங்கைப் பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின்ால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளை 119 (4) தொடர்பாக எடுக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாராளுமன்றத்திற்கு வழங்குதல்

பாராளுமன்ற தொடர் இல: 183

நிறுவனத்தின் பெயர் : மாவட்டச் செயலகம் மன்னார்.

இல	செயல்திறன் மதிப்பீட்டில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள்	குறைபாடுகளை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் /தற்போதைய நிலை
1.	கணக்காய்வாளர் தலைமை அறிபதிப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து கணக்காய்வு ஜயவினாக்களுக்கும் ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் அனுப்பப்படவில்லை.	உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு தற்போது ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் அனுப்புவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
2.	உள்ளக கணக்காய்வு ஜயவினாக்களுக்கும் ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்காமைக்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டிருந்தன.	உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு தற்போது ஒரு மாத காலத்திற்குள் பதில்கள் அனுப்புவதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
3.	2017.06.26 ஆம் திகதிய 01/2017 ஆம் இலக்க சொத்துக்களுக்கான முகாமைத்துவ சுற்றறிக்கையின் 7 ஆம் பிரிவின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டில் கொள்ளு செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் அகற்றப்பட்டமை பற்றிய தகவல்கள் கொம்ட்ரோல் நாயகம் அலுவலத்திற்கு சமர்ப்பிக்கப்படாமை.	தற்போது கொள்வனவு செய்யப்படும் மற்றும் அகற்றப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகள் கொம்ட்ரோல் நாயகத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
4.	மேற்படி சுற்றறிக்கையின் 13 ஆம் பத்தியின் பிரகாரம் சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாததில் இணைப்பாக்கம் செய்யப்படுவதற்காக பொருத்தமான உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து கொம்ட்ரோல் நாயகம் அலுவலத்திற்கு அறிவிக்கப்படாமை.	குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிற்கு போதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்குரிய உத்தியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
5.	வருடாந்த பொருள் கணிப்பாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்ட மிகைகள்,பற்றாக்குறைகள் மற்றும் ஏனைய விதைப்புகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை.	தற்போது வருடாந்த பொருள் கணிப்பாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்ட மிகைகள், பற்றாக்குறைகள் மற்றும் ஏனைய விதைப்புகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
6.	ஒரு வாகனம் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் அகற்றப்படவில்லை.	உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் அனைத்தும் கொம்ட்ரோல் நாயகம் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

7.	2016.12.29ஆம் திகதிய 2016/30ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 3.1ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, மாவட்டச் செயலகங்களுக்குச் சொந்தமான வாகனங்களில் எரிபொருள் தகனம் பற்றிய சோதனை மேற்கொள்ளப்படவில்லை.	2016.12.29ஆம் திகதிய 2016/30ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் 3.1ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, தற்போது உரிய காலப்பகுதிக்ஞர் மாவட்டச் செயலகங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்குரிய எரிபொருள் தகனம் பற்றிய சோதனை மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
8.	வங்கி இணக்க சுற்றுகளில் வெளிப்படுத்தப்பட்ட, சீராகக் செய்யப்பட வேண்டிய மீதிகள் தொடர்பில் நிதி ஒழுங்குவிதிகளின் படி செயலாற்றி குறித்த மீதிகள் ஒரு மாத காலத்தினுள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.	அலுவலர் ஒருவரின் காரோலை மோசடி காரணமாக இக்குறைபாடு ஏற்பட்டது. தற்போது நீதவான் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தீர்ப்பு கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
9.	ஓராண்டுக்கும் மேலாக காணப்படும் நிலுவைக் கடன் மீதிகள் தீர்க்கப்பட்டிருக்கப்படவில்லை.	மாதாந்தம் கடன் மீதிகள் பிணையாளர்களால்/உரியவர்களால் மீளச் செலுத்தப்பட்டு வருகின்றது. 31.12.2020ல் செலுத்தப்பட வேண்டிய தொகை: ரூ.389,732.74 31.12.2022க்கு பின்னர் செலுத்தப்பட வேண்டிய மீதி தொகை: ரூ.136,409.
10.	காலாவதியான வைப்புகள் தொடர்பாக நிதி ஒழுங்குவிதிகள் 571 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.	உரிய அலுவலகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உரிய காலத்திற்குள் நிதி ஒழுங்குவிதிகள் 571 இன் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
11.	ஏற்படைய ஏற்பாடுகளுக்கு அமைவாக திரட்டப்பட்ட வருமானம் மீளச் செலுத்தப்பட்டிருக்கவில்லை.	தற்போது ஏற்படைய ஏற்பாடுகளுக்கு அமைவாக திரட்டப்பட்ட வருமானம் மீளச் செலுத்தப்பட்டு வருகின்றது.
12.	திரட்டப்பட்ட வருமானம், நேரடியாக வருமானத்துக்கு வரவு வைக்கப்பட்டு அல்லது அவற்றை வைப்புக் கணக்கில் வைப்பிட்டு ஒரு மாதத்துக்கு குறைவான காலப்பகுதியில் வருமானக் கணக்கில் வரவு வைக்கப்படாமை.	உரிய அலுவலகர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, உரிய தீர்வுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்  
மாவட்டச் செயலகம்

*(Signature)*

*(Stamp)*  
மாவட்டச் செயலகம்  
மேலவாரம்.

கி. யோகேந்திரன்  
பிரதம கணக்காளர்  
மன்னார்.

பிரதம கணக்காளர்  
மாவட்டச் செயலகம்  
104-  
.....

செயலாளரின் பரிந்துரை

மாவட்ட செயலாளரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட செயலாளரிற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

நீல் பண்டார ஹபுனின்ன  
செயலாளர்,

பொது நிருவாக, உள்நாட்டிலுல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு.  
Neel Bandara Hapuhana  
Secretary  
Ministry of Public Administration, Home Affairs,  
Provincial Councils & Local Government  
Home Affairs Division

அமைச்சரின் பரிந்துரைகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

அரசாங்க கணக்குக் குழு மூலம் மாவட்ட செயலாளரிற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அக்குறைபாடுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரின் செயலாளருக்கு நான் அறிவுறுத்தியுள்ளதன், அச்செயற்பாடுகள் மூலம் 2023 ஆம் ஆண்டிற்குள் அதன் அடைய மட்டத்திலிருந்து உயர் மட்டத்தை எட்ட முடியும் என்று எதிர்பார்க்கின்றேன்.

கௌரவ தினேஸ் குணவர்தன (பா.உ.)

பிரதம அமைச்சர் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டிலுல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்.